



TARRIF or WAR???

Purple Pond

a monthly newsletter from PurplePond

Edition : APRIL 2025

- FIXED DEPOSITS
- INSURANCES
- MUTUAL FUNDS
- PMS
- BONDS, NCD
- WILLS

www.purplepond.in



The world continues to face uncertainties with respect to the expected tariffs hikes from US, that could come to effect from 1st April 2025. While a few countries are accommodating US on tariffs by extending concessions in select items, this disruptive action by United States managed to build a strong consensus amongst other countries with an attempt to consolidate as a trade alignment and each country is extending the olive branch to each other (including China to India).

In Canada, Mark carney would be taking over from Justin Trudeau after winning the Liberal leadership. His stated step is to build better relationship with India. It is reported that communication between the two countries' security agencies have resumed and they are exploring the possibility of appointing new high commissioners.

The winds of peace have been blowing with talks already initiated between Russia & Ukraine. Both have come to an agreement, not to conduct military operations in the Black Sea. If it ends favourably, it will have a softening impact on the oil prices.

However, the Israel-Palestine issue does not seem to head for any immediate resolution in spite of some attempts.

Turkey has started seeing anti Erdogan movement. This country has been a large supplier of armaments to Pakistan, Bangladesh & Azerbaijan, and the current

dispensation has also been taking an anti-India stance.

Our neighbourhood has turned a little rocky;

- Bangladesh continues to remain stirred with rumblings within the army between Pro Pakistan and pro Haseena officers.
- Pakistan has been rocked by the Baluchistan insurgents taking an upper hand over their army with a daring train hijack followed by execution of army personnel.
- Nepal is facing Pro Monarchy protests erupting as an outburst of inherent dissatisfaction with the many communist governments ruling the country on back of fractured electoral verdicts.

The surprising positive in the neighbourhood has been the progress of talks between the special representatives of India (Mr. Doval) and China (Mr. Wang). This has been accentuated by the positive tone set by Prime Minister Modi in his interview with Lex Fridman for his podcast.

Back home, the state governments of Maharashtra, Orrisa, Chhattisgarh & Telangana in coordination with the union government has scored some considerable success in restricting the Maoist activities, through a combination of surrender, arrests and kills in encounters.

- Team PurplePond

T A R I F F S

ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரக்கூடிய அமெரிக்காவின் சுங்க வரி அதிகரிப்புகளால் உலக நாடுகளில் தொடர்ந்து நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. சில நாடுகள் குறிப்பிட்ட பொருட்களில் சலுகைகள் வழங்கி அமெரிக்காவிற்கு இணக்கம் காட்டி வந்தாலும், அமெரிக்காவின் இந்தச் செயல் மற்ற நாடுகளை வர்த்தக கூட்டணியாக ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வலுவான கருத்தொற்றுமையை ஏற்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாய், ஒவ்வொரு நாடும் ஒன்றுக்கொன்று நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் சமரச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் சீனாவும் இந்தியாவுடன் நட்புறவை மேம்படுத்த முன்வந்துள்ளது.

கனடாவில், லிபரல் கட்சித் தலைமைப் பொறுப்புக்கான தேர்தலில் வெற்றிபெற்ற மார்க் கார்னி, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பதிலாக பொறுப்பேற்க உள்ளார். அவர் தனது முதன்மையான நடவடிக்கையாக இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளார். இரு நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், புதிய தூதரக உயரதிகாரிகளை நியமிக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாதம் அமைதிக்கான சூழல் உருவாகியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான அமைதி பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இரு நாடுகளும் கருங்கடலில் எந்தவித இராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதிருக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த முயற்சி வெற்றியளித்தால், எண்ணெய் விலைகள் குறைய வாய்ப்பு உள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரம் தொடர்பாக சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது உடனடி தீர்வை நோக்கி செல்லும் சூழ்நிலை அமைந்ததாகத் தெரியவில்லை.

துருக்கியின் தற்போதைய அதிபர் எர்டோகான் தலைமையிலான அரசுக்கு எதிரான மனப்போக்குகள் அந்த நாட்டில் மெதுவாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அசர்பைஜானுக்கு முக்கிய ஆயுதங்களை வழங்கி வந்த துருக்கி, தற்போது இந்தியாவுக்கு

எதிரான ஒரு அரசியல் போக்கை எடுத்துக் கொண்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

நம் அண்டை நாடுகளில் நிலைமை சீராக இல்லை :

- வங்கதேசத்தில் இராணுவத்தின் உள்ளே பாகிஸ்தான் ஆதரவு மற்றும் ஹசீனா ஆதரவு அதிகாரிகளுக்கிடையே உள்ள கருத்து மோதல்கள் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.
- பாகிஸ்தானில், பாலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் திமர் ரயில் கடத்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து இராணுவ வீரர்களை கொன்ற சம்பவங்கள் அந்த நாட்டின் பாதுகாப்பை உலுக்கியுள்ளன.
- நேபாளத்தில், பல கம்ப்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டாட்சி வழி ஏற்பட்ட நிரந்தரமற்ற ஆட்சியின் மீதான மக்களுடைய அதிருப்தி, தற்போது அரசாட்சிக்கு ஆதரவாக உருவாகும் மக்கள் எழுச்சியாக வெளிப்படுகிறது.

அண்டை நாடுகளுக்கிடையே நிகழ்ந்த வியக்கத்தக்க நேர்மறை மாற்றமாக, இந்தியா (திரு. டோவல்) மற்றும் சீனா (திரு. வாங்) ஆகிய நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது. லெக்ஸ் .பிரிட்மனுடனான பேட்டியில் பிரதமர் மோடி வெளிப்படுத்திய சமரச மனப்பான்மையும், அணுகுமுறையும் இதற்கு மேலும் வலுவூட்டுவதாக இருந்தது. இது உறவுகளை மேம்படுத்த முயற்சிக்கும் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது.

உள்நாட்டில், மகாராஷ்டிரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து, மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளன. இயக்கத்திலிருந்து விலகியவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் மோதல்களில் உயிரிழந்தவர்கள் என மூன்று வழிகள் மூலமாக இந்த வெற்றி கிடைத்துள்ளது.

Domestic Markets



- The GST collection for financial year 2024-25 reached ₹ 22.1 lakh crores exhibiting a 9.4% growth. This is a result of efforts taken to plug the loopholes. Initiatives like invoice matching system are expected to further curb revenue leakages.
- India's industrial production picked up to 5% in January compared to 3.5% in December.
- India's retail inflation eased to a 7-month low of 3.61% in February compared to 4.31% in January 2025.
- India's trade deficit narrowed to \$14.05 billion in February, down from \$22.9 billion in January, mainly due to a sharp decline in imports.
- India's direct tax collections have grown by 16.15% (13.13% on net basis) year-on-year, reaching ₹ 25.86 lakh crore as on March 16th for FY 2024-25. Corporate tax collections stood at ₹ 12.40 lakh crore and non-corporate tax collections at ₹ 12.90 crore.
- RBI has revised the priority sector lending norms with effect from 1st April 2025 by raising the limits for;
 - ♦ Home loan up to ₹ 50,00,000 (cities with population greater than 50L) and ₹ 35,00,000 (for towns with population below 10L).
 - ♦ Renewable energy loans up to ₹ 35,00,00,000 (maximum loan availability).
 - ♦ Individual women being doubled to ₹ 2,00,000.This will inject liquidity into critical but underserved sectors.
- The union government proposes to abolish the 6% equalization levy or digital tax on online advertisement from April 2025, this move will benefit advertisers on digital platforms such as Google and Meta. This follows removal of equalization levy of 2% on ecommerce platforms last calendar year.
- The 20% export duty on onion imposed on 13th Sep 2024, stands removed with effect from 01st Apr 2025.
- The Union cabinet has approved a ₹ 23,000 crore program to strengthen the electronic manufacturing supply chain. It is hoping to generate investment worth ₹ 60,000 crores and creating 91,000 direct jobs. This follows the very successful outcome from production linked incentives extended to electronics and semiconductor businesses.
- The Union Cabinet has approved a ₹ 1,500 crore incentive scheme to promote UPI transactions under ₹ 2,000 for small merchants, effective from April 1, 2025. Small merchants will receive a 0.15% incentive per transaction, with no Merchant Discount Rate.
- The Union government has signed a deal with HAL to buy 156 indigenous Prachand Light Combat Helicopters. The defence acquisition committee has also approved orders for future-ready combat vehicles, 7 stealth Frigates, 11 Offshore patrol vehicles, 6 Missile vessels. Most orders have been to domestic players and that bodes well for the industry both with capability build up and also building on volumes to tap export growth.
- The union government took a significant decision to convert Vodafone India's dues to government into equity shares worth ₹ 36,950 crores, which includes spectrum auction dues and deferred dues (after expiry of moratorium). With this the government's stake in Vodafone India stands increased from 22.6% to 48.99%, the balance being held by Vodafone PLC (UK) and Aditya Birla group.
- The union government has tilted its borrowing towards long-tenor paper. In the current fiscal year ending March 31, the government packed 38% of its debt sales in bonds maturing in 30 years or more, up from 25% four years ago. The finance ministry has set a record target of 2.5 trillion rupees of debt to be swapped for the fiscal year starting April 1, 2025. This is a consequence of a record ₹29.7 trillion (\$346 billion) of sovereign bonds that are due for maturity over the next 5- years (a result of pandemic-era borrowing and infrastructure-spending binge). To tackle the burden, the Reserve Bank of India and the government are swapping maturing debt with longer-dated papers.
- Infrastructure projects are back in limelight;
 - ♦ Faridabad - Noida - Ghaziabad expressway finally got clearance from Haryana government.
 - ♦ JNPA port to chowk, ₹ 4,500 crores 6-lane greenfield highway project is cleared, this will enhance connectivity from JNPA to Navi Mumbai Airport, Golden Quadrilateral NH-48 and Mumbai - Pune expressway, boost logistics and reduce travel time.
- Cement producers operating clinker facilities in Tamil Nadu are set to face pressure on profitability because of the state's decision to impose a new levy on limestone, which will increase their cost on the key raw material. Dalmia Bharat and Ramco Cements will likely be the most impacted, unless they are able to pass on the higher cost to consumers in the form of price hikes. Market leader UltraTech and ACC too will take a hit, albeit a minor one since the state accounts for only a small portion of their capacities. The Tamil Nadu Mineral Bearing Land Tax Act, 2024, imposes a levy of ₹160 per tonne on limestone. Limestone accounts for nearly two-thirds of the cost of raw materials and about 5% of the operating cost for cement makers.
- Consumer spending through credit cards slipped to an 8-month low of ₹ 1.67 lakh crore. Similarly issue of new credit cards have halved to 4,40,000 cards in February from 8,20,000 in January. While on one side this can be celebrated with respect to mindful discretionary spend, it can also be seen as lowering consumer confidence on discretionary spends. This slowdown in spending could be attributed to stricter lending policies and delinquencies in the unsecured segment.

உள்நாட்டு சந்தையின் முக்கிய சிறப்பம்சங்கள்



- 2024-25 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ₹ 22.1 லட்சம் கோடியாகப் பதிவாகி, 9.4% வளர்ச்சியைக் கண்டுள்ளது. வருவாய் இழப்புகளை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும். இவ்வாய்ஸ் மேட்சிங் உள்ளிட்ட புதிய முயற்சிகள், வருவாய் இழப்புகளை மேலும் குறைக்கும் என நம்பப்படுகிறது.
 - டிசம்பரில் 3.5% இருந்த இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி, ஜனவரியில் 5% ஆக உயர்வடைந்துள்ளது.
 - 2025 ஜனவரியில் 4.31% ஆக இருந்த இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம், பிப்ரவரியில் 3.61% ஆகக் குறைந்து, கடந்த ஏழு மாதங்களில் காணப்பட்ட குறைந்த அளவாகப் பதிவாகியுள்ளது.
 - ஜனவரியில் \$22.9 பில்லியன் இருந்த இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, இறக்குமதிகளில் ஏற்பட்ட கணிசமான குறைவைத் தொடர்ந்து, பிப்ரவரியில் \$14.05 பில்லியனாகக் குறைந்துள்ளது.
 - 2024-25 நிதியாண்டில் மார்ச் 16 வரை, இந்தியாவின் நேரடி வரிவசூல் வருடத்துக்கு வருடம் என்ற அடிப்படையில் 16.15% (நிகர அடிப்படையில் 13.13%) வளர்ச்சி பெற்று, மொத்தமாக ₹ 25.86 லட்சம் கோடி வரை உயர்ந்துள்ளது. இதில், நிறுவன வரி ₹ 12.40 லட்சம் கோடியாகவும், தனிநபர்கள் மற்றும் பிற வருவாய்க்கூறுகளில் இருந்து ₹ 12.90 கோடி வசூலாகியுள்ளன.
 - ரிசர்வ் வங்கி, 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் வகையில், முக்கிய துறைகளுக்கான கடனளிப்பு விதிமுறைகளை புதுப்பித்துள்ளது. இதன் கீழ்:
 - ◆ மக்கள் தொகை 50 லட்சத்திற்கு மேற்பட்ட நகரங்களில் வீட்டு கடனளிப்பு வரம்பு ₹50 லட்சமாகவும், ₹10 லட்சத்திற்குள் உள்ள நகரங்களில் ₹35 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 - ◆ புதுப்பிக்கக்கூடிய எரிசக்திக்கான கடன் வரம்பு ₹35 கோடி வரை உயர்த்தப்பட்டுள்ளது.
 - ◆ தனிநபர் பெண்களுக்கான கடன் வரம்பு இரட்டிப்பு செய்யப்பட்டு ₹2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- இந்த மாற்றங்கள், தேவையான பணப்புழக்கத்தை பெற முடியாமல் இருந்த முக்கியத் துறைகளுக்குள் நிதியை செலுத்த உதவும்.
- 2025 ஏப்ரல் முதல் ஆன்லைன் விளம்பரங்களில் விதிக்கப்பட்ட 6% டிஜிட்டல் வரியை (Equalization Levy) ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு, Google மற்றும் Meta போன்ற டிஜிட்டல் தளங்களில் விளம்பரமீடும் நிறுவனங்களுக்கு நன்மை பயக்கும். கடந்த ஆண்டு இ-காமர்ஸ் தளங்களில் விதிக்கப்பட்ட 2% டிஜிட்டல் வரியை ரத்து செய்ததற்குப் பிறகு வந்துள்ள அடுத்த நிலை இது.
 - 2024 செப்டம்பர் 13 ஆம் தேதி விதிக்கப்பட்ட 20% வெங்காய ஏற்றுமதி வரி, ஏப்ரல் 1, 2025 முதல் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 - மின்னணு (Electronics) உற்பத்தித் துறையின் supply chain மேம்பாட்டுக்காக ₹23,000 கோடி மதிப்புள்ள திட்டம் ஒன்றை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் சுமார் ₹60,000 கோடி முதலீடும், ₹91,000 நேரடி வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மின்னணு மற்றும் செமிகண்டக்டர் தொழில்களுக்கு வழங்கப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதன் தொடர்ச்சியாக இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 - ₹2,000-க்கு குறைவான UPI பரிமாற்றங்களை ஊக்குவிக்க, சிறு வணிகர்களுக்கான ₹1,500 கோடி ஊக்கத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சிறு வணிகர்களுக்கு 0.15% ஊக்கத்தொகை வழங்கப்படும். அதே நேரத்தில், எந்தவொரு வணிகக் கட்டணமும் (Merchant Discount Rate) விதிக்கப்படாது.
 - நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 156 “பிரசந்த” லைட் காம்பாட் ஹெலிகாப்டர்களை வாங்க HAL நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. பாதுகாப்பு கொள்முதல் குழு, எதிர்கால போர் வாகனங்கள், 7 ஸ்டெல்த் போர்க்கப்பல்கள், 11 கடலோர கண்காணிப்பு கப்பல்கள் மற்றும் 6 ஏவுகணை


கப்பல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. பெரும்பாலான கொள்முதல் உத்தரவுகள் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் வளர்ச்சிக்கும், ஏற்றுமதி வாய்ப்புகளுக்கும் இது உதவக்கூடிய ஒரு முன்னேற்றமாகும்.

- வோடா.போன் இந்தியா நிறுவனத்திடமிருந்து பெற வேண்டிய ₹36,950 கோடியை, மத்திய அரசு ஈக்விட்டி பங்குகளாக மாற்றும் முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதில் ஸ்பெக்ட்ரம் ஏலத் தொகைகளும், நெடுநாளாக நிலுவையில் உள்ள தொகைகளும் அடங்கும். இதன் மூலம், வோடா.போன் இந்தியாவில் அரசின் பங்கு 22.6% லிருந்து 48.99% ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள பங்குகள் வோடா.போன் பிஎல்சி (UK) மற்றும் ஆதித்யா பிரீலா குழுமத்தின் வசம் உள்ளன.
- அரசின் கடன் மேலாண்மையில் தற்போது நீண்டகால பத்திரங்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில், 30 ஆண்டுகளுக்கும் மேல் காலாவதி ஆகும் பத்திரங்கள், மொத்த கடனில் 38% ஆக உள்ளன. இது நான்கு ஆண்டுகளுக்கு முன் 25% ஆக இருந்தது. ஏப்ரல் 1, 2025 ல் தொடங்கும் நிதியாண்டில், ரூ.2.5 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்களை மாற்றுதலுக்கான இலக்கை நிதிய அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. எதிர்வரும் 5 ஆண்டுகளில் ரூ.29.7 லட்சம் கோடி (\$346 பில்லியன்) மதிப்பிலான அரசு பத்திரங்கள் கடன் தேக்க காலம் முடிவடைய உள்ளதால், ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இவற்றை நீண்டகால பத்திரங்களாக மாற்றி வருகின்றன.
- கட்டுமானத் திட்டங்கள் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளன:
 - ◆ பரிதாபாத் - நொய்டா - காசியாபாத் எக்ஸ்பிரஸ்வேக்கு ஹரியானா அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
 - ◆ JNPA துறைமுகத்திலிருந்து Chowk (ஒரு சந்திப்புப் பகுதி) வரை ₹4,500 கோடி மதிப்புள்ள 6 வழித்தடங்களுடன் கூடிய கிரீன்:பீல்ட் நெடுஞ்சாலை திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது JNPA துறைமுகத்தை நவீ மும்பை விமான நிலையம், NH-48 மற்றும் மும்பை-பூனே எக்ஸ்பிரஸ்வே ஆகியவைகளுடன் இணைத்து, போக்குவரத்தை மேம்படுத்தி, பயண நேரத்தைக் குறைக்கும்.
- தமிழ்நாட்டில் கிளிங்கர் (சிமெண்ட் தயாரிப்புக்கான இடைநிலை மூலப்பொருள்) உற்பத்தியில் ஈடுபடும் சிமெண்ட் நிறுவனங்கள், அவர்களுடைய லாபத்தைக் காக்கும் முயற்சியில் அழுத்தத்தை எதிர்கொள்கின்றன. இதற்கான காரணம், சண்ணாம்புக்கல்லுக்கு தமிழ்நாடு அரசு புதிய வரி விதிக்க முடிவு செய்திருப்பதாகும். இது இந்த முக்கிய மூலப்பொருளின் செலவினை உயர்த்தும். டால்மியா பாரத் மற்றும் ராம்கோ சிமெண்ட்ஸ் இந்த மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படக்கூடும், ஏனெனில், கூடுதல் செலவை வாடிக்கையாளர்களிடம் விலை உயர்வாக மாற்ற முடியாத நிலை ஏற்பட்டால், அது நேரடியாக லாபத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மார்க்கெட்டில் முன்னணி நிறுவனங்களான அல்ட்ராடெக் மற்றும் ACC நிறுவனங்களும் இதனால் பாதிக்கப்படலாம். ஆனால், தமிழ்நாடு இவர்களது மொத்த உற்பத்தித் திறனில் மிகக் குறைந்த பங்கைக் கொண்டிருப்பதால், தாக்கம் மிக விரிவாக இருக்க வாய்ப்பில்லை. 'தமிழ்நாடு கனிம வளம் கொண்ட நில வரி சட்டம், 2024' படி, சண்ணாம்புக்கல்லுக்கு டன் ஒன்றுக்கு ₹160 வரி விதிக்கப்படுகிறது. சண்ணாம்புக்கல், சிமெண்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் மூன்றிலிரண்டு பங்கு செலவையும், மொத்த செயல் செலவுகளில் சுமார் 5% செலவையும் ஏற்படுத்துகிறது.
- கிரெடிட் கார்டுகளின் மூலம் நடந்த நுகர்வோர் செலவுகள் கடந்த ஏட்டு மாதங்களில் காணப்பட்ட குறைந்த அளவாக ₹1.67 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளன. அதேபோல், பிப்ரவரியில் வெளியான புதிய கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கையும், ஜனவரியில் இருந்த 8.2 லட்சத்திலிருந்து பாதியாகக் குறைந்து 4.4 லட்சமாகியுள்ளது. இதைக் கவனமாக செலவழிக்கக்கூடிய நுகர்வோர் பழக்கத்தைப் பிரதிபலிக்கும் ஒரு நேர்மறை அடையாளமாகக் காணலாம். கடனளிப்பு நிபந்தனைகளின் கடுமையும், உத்தரவாதம் இல்லாத கடன்களில் அதிகரித்த தவறுகளும் இந்த மந்தநிலைக்கு காரணமாக இருக்கலாம்.


Monthly Market Snapshot

| | 28-02-2025 | 31-03-2025 | Difference | Change in % |
|-------------------------|------------|------------|------------|-------------|
| BSE Sensex | 73,198 | 77,348 | ▲ 4,150 | 5.67 |
| Nifty 50 | 22,125 | 23,495 | ▲ 1,370 | 6.19 |
| Nifty Bank | 48,345 | 51,539 | ▲ 3,194 | 6.61 |
| BSE Mid Cap | 38,592 | 41,477 | ▲ 2,885 | 7.47 |
| BSE Small Cap | 43,083 | 46,569 | ▲ 3,487 | 8.09 |
| Gold (Rs./10 gm) | 87,543 | 92,093 | ▲ 4,550 | 5.20 |
| Silver (Rs./Kg) | 1,00,100 | 1,07,000 | ▲ 6,900 | 6.89 |
| USD/INR | 87.47 | 85.47 | ▼ -2.00 | -2.29 |
| Brend Crude (\$/Barrel) | 72.81 | 74.97 | ▲ 2.16 | 2.97 |
| 10 years G-Sec | 6.72 | 6.58 | ▼ -0.14 | -2.08 |


Indian Economic Indicators




Retail inflation was 3.61% in the month of Mar 2025.



Wholesale inflation was 2.38% in Mar 2025





Government data showed that Gross Domestic Product (GDP) of the Indian economy was 6.2% in the month of Dec 2024.




IIP was 5% in Jan 2025.


Domestic Equity Markets




During the month of Mar 2025 Nifty 50 P/E was 21.4.



During the month of Mar 2025 Sensex P/E was 21.60.



During the month of Mar 2025 Nifty Mid 100 P/E was 32.50.



During the month of Mar 2025 Nifty Small 250 P/E was 29.4.

Domestic Equity Markets



Returns of Major NSE Indices

| 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021 | 2022 | 2023 | 2024 | CYTD |
|---------------------|---------------------|--------------------|---------------------|----------------------|---------------------|---------------------|---------------------|---------------------|---------------------|---------------------|----------------------|
| Small Cap 69.57% | Media 10.30% | Metal 45.20% | Realty 110.22% | IT 23.64% | Realty 28.49% | Pharma 60.43% | Metal 69.66% | PSU Bank 70.92% | Realty 80.37% | Pharma 38.98% | Metal 4.20% |
| PSU Bank 67.07% | Small Cap 10.20% | Auto 10.75% | Small Cap 57.47% | FMCG 13.57% | Finance 25.65% | IT 54.75% | Small Cap 61.94% | Metal 21.83% | Small Cap 48.73% | Realty 33.06% | Finance 3.96% |
| Mid Cap 60.26% | Pharma 9.26% | Mid Cap 5.41% | Mid Cap 54.53% | Finance 10.54% | Large Cap 10.42% | Small Cap 25.02% | IT 59.58% | FMCG 17.59% | Auto 46.38% | Small Cap 26.54% | Large Cap -3.48% |
| Finance 57.34% | Mid Cap 8.41% | Finance 4.93% | Metal 48.71% | Large Cap 1.13% | IT 8.39% | Mid Cap 24.31% | Realty 54.26% | Auto 15.36% | Mid Cap 43.9% | Mid Cap 23.29% | PSU Bank -4.94% |
| Auto 56.69% | FMCG 0.33% | PSU Bank 4.11% | Finance 41.56% | Pharma -7.77% | Mid Cap -0.28% | Metal 16.14% | Mid Cap 46.81% | Finance 9.55% | Pharma 36.8% | Auto 23.11% | FMCG -6.58% |
| Pharma 43.42% | IT -0.03% | Large Cap 3.60% | Media 32.80% | Mid Cap -13.26% | FMCG -1.29% | Large Cap 14.82% | PSU Bank 44.37% | Large Cap 3.64% | PSU Bank 33.25% | IT 21.65% | Auto -8.62% |
| Large Cap 33.17% | Auto -0.32% | FMCG 2.78% | Auto 31.47% | PSU Bank -16.47% | Small Cap -8.27% | FMCG 13.42% | Media 34.56% | Mid Cap 2.97% | FMCG 29.52% | PSU Bank 13.86% | Mid Cap -10.99% |
| Media 33.02% | Large Cap -2.41% | Small Cap 0.36% | Large Cap 31.15% | Metal -19.84% | Pharma -9.34% | Auto 11.43% | Large Cap 25.04% | Small Cap -3.66% | IT 23.7% | Large Cap 12.16% | Pharma -11.01% |
| FMCG 18.22% | Finance -5.41% | Media -0.85% | FMCG 29.47% | Auto -22.99% | Auto -10.69% | Realty 5.11% | Auto 18.96% | Media -10.25% | Media 21.10% | Finance 10.02% | Small Cap -16.40% |
| IT 17.84% | Realty -15.02% | Realty -4.20% | PSU Bank 24.17% | Media -25.80% | Metal -11.20% | Finance 4.46% | Finance 13.96% | Realty -10.84% | Large Cap 19.64% | Metal 7.95% | IT -16.91% |
| Realty 10.02% | Metal -31.35% | IT -7.25% | IT 12.21% | Small Cap -26.68% | PSU Bank -18.25% | Media -8.55% | Pharma 10.12% | Pharma 10.12% | Metal 16.40% | FMCG -0.58% | Media -18.54% |
| Metal 7.02% | PSU Bank -32.91% | Pharma -14.18% | Pharma -6.32% | Realty -32.87 | Media -29.72% | PSU Bank -30.50% | FMCG 9.96% | IT -26.11% | Finance 12.50% | Media -24.54% | Realty -21.04% |

| | |
|--|--|
| | IT returns represented by NIFTY IT |
| | Metal returns represented by NIFTY Metal |
| | Realty returns represented by NIFTY Realty |
| | Auto returns represented by NIFTY Auto |
| | Pharma returns represented by NIFTY Pharma |
| | Media returns represented by NIFTY Media |



| | |
|--|--|
| | Finance returns represented by NIFTY Finance |
| | FMCG returns represented by NIFTY FMCG |
| | PSU Bank returns represented by NIFTY PSU Bank |
| | Large cap returns represented by NIFTY 100 |
| | Mid cap returns represented by NIFTY Midcap 150 |
| | SmallCap returns represented by Nifty SmallCap 250 |

Source: MFI Explorer

Small Finance Bank Fixed Deposit

| Tenure | General FD | Senior Citizen |
|-----------|------------|----------------|
| 181 Days | 7.00% | 7.50% |
| 201 Days | 7.00% | 7.50% |
| 501 Days | 8.00% | 8.50% |
| 701 Days | 8.25% | 8.75% |
| 1001 Days | 8.60% | 9.10% |

Domestic Debt Markets



Asset Class Returns

| 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021 | 2022 | 2023 | 2024 | CYTD |
|------------------|------------------|-----------------|------------------|------------------|-----------------|------------------|------------------|-----------------|------------------|------------------|------------------|
| Equity 35.53% | Debt 8.63% | Debt 12.91% | Equity 33.54% | Gold 7.87% | Gold 23.79% | Gold 27.88% | Equity 27.47% | Gold 13.94% | Equity 23.49% | Gold 21.69% | Gold 18.49% |
| Debt 14.31% | Equity -1.90% | Gold 11.35% | Gold 5.12% | Debt 5.91% | Debt 10.72% | Equity 15.57% | Debt 3.44% | Equity 3.66% | Gold 13.13% | Equity 16.62% | Debt 2.71% |
| Gold -7.91% | Gold -6.65% | Equity 3.70% | Debt 4.71% | Equity -1.00% | Equity 8.68% | Debt 12.25% | Gold -4.21% | Debt 2.51% | Debt 7.98% | Debt 8.78% | Equity -2.96% |

- Equity: Equity Returns represented by Nifty 200 Index
- Debt: Debt Returns represented by GILT Fund
- Gold: Gold Returns represented by domestic prices of Gold



Source: MFI Explorer

International Markets


- The European Central Bank (ECB) has cut Repo rate by 25 basis points, which is 6th time since June 2024.
- European Union to tighten steel import quotas by 15% from April to prevent cheap steel inflows after U.S. tariffs.
- In its recently concluded policy meeting, the US Fed kept policy rates unchanged given the uncertainties arising from the trade policies of the new US regime. While US economic growth has remained stable, the Fed projects slowing pace of growth and higher inflation for 2025.
- Japan's exports increased for the fifth consecutive month in February, advancing 11.4% year-on-year amid concerns over President Trump's tariff policies. Some Japanese firms, including Sony, are stockpiling inventory in the U.S.
- Japan's Financial Services Agency (FSA) plans to revise the Financial Instruments and Exchange Act to give crypto assets a legal status as financial products, making it one of the few countries that would make it legal. A few other countries treat it as a financial product (UK) or property (US) or digital assets (India), whereas El Salvador and the Central African Republic have officially adopted crypto as a legal tender.

சர்வதேசத் சந்தை நிலவரங்கள்


- ஜூன் 2024 முதல் இதுவரை ஆறாவது முறையாக, ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) ரெப்போ விகிதத்தை மேலும் 0.25 சதவீதம் குறைத்துள்ளது.
- அமெரிக்காவின் சுங்க வரிகளைத் தொடர்ந்து மலிவான எஃகு நுழைவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, ஐரோப்பிய ஒன்றியம் ஏப்ரல் முதல் எஃகு இறக்குமதி ஒதுக்கீடுகளை 15% வரை குறைக்கும் முடிவை எடுத்துள்ளது.
- சமீபத்தில் நிறைவடைந்த கொள்கை முடிவுக் கூட்டத்தில், புதிய அமெரிக்க ஆட்சியின் வர்த்தகக் கொள்கைகள் உருவாக்கிய நிச்சயமற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அமெரிக்க மத்திய வங்கி (US Fed) வட்டி விகிதங்களில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருக்கத் தீர்மானித்தது. பொருளாதார வளர்ச்சி நிலைத்துவந்திருந்தாலும், 2025ம் ஆண்டில் வளர்ச்சி வேகம் மந்தமாகிப் பணவீக்கம் அதிகரிக்கும் என அமெரிக்க மத்திய வங்கி அறிவித்துள்ளது.
- ஜனாதிபதி ட்ரம்பின் சுங்கக் கொள்கைகள் தொடர்பான நிச்சயமற்ற சூழ்நிலையில், ஜப்பானின் ஏற்றுமதி பெப்ரவரியில் ஐந்தாவது மாதமாக தொடர்ந்த வளர்ச்சியுடன், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 11.4% உயர்வு கண்டது. சோனி உட்பட சில ஜப்பான் நிறுவனங்கள், அமெரிக்காவில் முன்கூட்டியே சரக்குகளை குவித்து வருகின்றன.
- ஜப்பானின் நிதி சேவைகள் ஆணையம் (FSA), கிரிப்டோ சொத்துகளுக்கு நிதி பொருட்களாக சட்டப்பூர்வமான அந்தஸ்து வழங்க, “நிதி கருவிகள் மற்றும் பரிமாற்றச் சட்டத்தில்” திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், கிரிப்டோவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் சில நாடுகளில் ஜப்பான் ஒன்றாக மாறும். இங்கிலாந்து கிரிப்டோவை நிதிப் பொருளாகவும், அமெரிக்கா அதைச் சொத்தாகவும், இந்தியா டிஜிட்டல் சொத்தாகவும் கருதுகின்றன. அதேசமயம், எல் சால்வடோர் மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, கிரிப்டோவை சட்டப்பூர்வ நாணயமாக ஏற்கனவே அங்கீகரித்துள்ளன.




US real GDP was 2.4 in Dec 24. The S&P Global US Composite PMI Output Index was 53.5 in the month of Mar 25.



The seasonally adjusted Eurozone Composite PMI Output Index was 50.4 in Mar 25.



Caixin's China manufacturing purchasing managers' index (PMI) was 51.2 in the month of Mar 25.




Eurozone inflation was 2.3% in the month of Feb 25 & U.S. inflation to 2.8% in Feb 25.


Global Markets




U.S. Treasury prices was 4.19% in the month of Mar 2025



Gold price (Per 10 Grams) was ₹92,093 in the month of Mar 2025



Brent crude oil prices was \$74.97 in the month of Mar 2025



U.S. dollar price was ₹85.47 in the month of Mar 2025.

| Corporate Fixed Deposit | | | | | | | |
|--|-------------|---------------|------------------|---------------------|-------------|---------------|-----------------|
| Tenure | Period | Bajaj Finance | Mahindra Finance | PNB Housing Finance | LIC | Unity Finance | Shriram Finance |
| 12 Months | Monthly | 7.16 | 7.10 | 7.21 | 7.00 | | 7.59 |
| | Quarterly | 7.20 | 7.20 | 7.25 | | | 7.63 |
| | Half yearly | 7.27 | 7.25 | 7.32 | | | 7.71 |
| | Annual | 7.40 | 7.50 | 7.45 | 7.25 | 7.85 | 7.85 |
| 24 Months | Monthly | 7.53 | 7.30 | 6.79 | 7.35 | | 7.87 |
| | Quarterly | 7.58 | 7.40 | 6.83 | | | 7.92 |
| | Half yearly | 7.65 | 7.55 | 6.89 | | | 8.00 |
| | Annual | 7.80 | 7.80 | 7.00 | 7.60 | 7.90 | 8.15 |
| 36 Months | Monthly | 7.81 | 7.55 | 7.58 | 7.50 | | 8.38 |
| | Quarterly | 7.87 | 7.65 | 7.63 | | | 8.43 |
| | Half yearly | 7.94 | 7.85 | 7.70 | | | 8.52 |
| | Annual | 8.10 | 8.10 | 7.85 | 7.75 | 8.15 | 8.70 |
| 48 Months | Monthly | 7.81 | 7.50 | 7.16 | | | 8.42 |
| | Quarterly | 7.87 | 7.60 | 7.20 | | | 8.47 |
| | Half yearly | 7.94 | 7.80 | 7.26 | | | 8.56 |
| | Annual | 8.10 | 8.05 | 7.40 | | 8.15 | 8.75 |
| 60 Months | Monthly | 7.81 | 7.55 | 7.39 | 7.50 | | 8.47 |
| | Quarterly | 7.87 | 7.65 | 7.44 | | | 8.52 |
| | Half yearly | 7.94 | 7.85 | 7.51 | | | 8.62 |
| | Annual | 8.10 | 8.10 | 7.60 | 7.75 | 8.15 | 8.80 |
| Senior Citizen Additional Interest | | 0.25 | 0.25 | 0.30 | 0.25 | 0.50 | 0.50 |
| Women including Minor Additional Interest | | | | | | | 0.10 |

Capital Gain Bonds: A Smart Investment Choice

Capital Gain Bonds are a strategic investment option designed to help you defer capital gains tax incurred from the sale of assets. By reinvesting your gains into these bonds, you can save on taxes while earning a stable return. They offer a tax-efficient way to manage your capital gains and support long-term financial planning.

Eligibility

- Any taxpayer, including individuals, Hindu Undivided Families (HUFs), companies, LLPs, and firms, can claim the exemption.
- According to the Income Tax Act, 1961, any long-term capital gains arising from the transfer of any long term capital asset (a long-term capital asset, such as land or buildings, held for at least 24 months before the sale) can be exempt from tax under Section 54EC if:
 - i. The entire capital gain is invested within 6 months of the date of transfer in eligible bonds.
 - ii. The investment is held for 5 years.
 - iii. To maintain the capital gain exemption, the bonds acquired cannot be transferred, converted into money, or used as security for any loan or advance within 5 years from the date of acquisition. Otherwise, the benefit will be withdrawn. Note that the interest earned at 5.25% per annum is taxable.

Why Choose Capital Gain Bonds?

- High Investment Limit: Invest up to ₹ 50 Lakh per financial year for each PAN number.
- Attractive Interest Rate: Earn 5.25% interest per annum, payable annually.

Eligible Bonds

The following bonds are eligible for investment under this scheme:

- i. RECL (Rural Electrification Corporation Ltd).
- ii. IRFC (Indian Railway Finance Corporation Ltd).
- iii. PFCL (Power Finance Corporation Limited).

Interest Payout period

- i. RECL - 30th June.
- ii. IRFC - 15th October.
- iii. PFCL - 31st July.

Example for Better Understanding

Suppose you sell a property and realize a long-term capital gain of ₹ 30 lakh. To save on capital gains tax, you invest the entire ₹ 30 lakh in REC bonds within 6 months. As a result, you will not have to pay capital gains tax on this amount.

Investing in Capital Gain Bonds is a prudent way to manage your capital gains efficiently while securing a steady income. Make the most of this opportunity to optimize your financial planning and tax savings.

கேப்பிடல் கெயின் பாண்டுகள்

கேப்பிடல் கெயின் பாண்டுகள் (மூலதன லாப பாண்டுகள்) என்பது, சொத்துகளை விற்பதால் ஏற்படும் லாபத்தில் வரியை தவிர்க்க உதவும் ஒரு நல்ல முதலீடு. விற்பனையில் கிடைத்த லாபத்தை இந்த பாண்டுகளில் மீண்டும் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் வரிவிலக்கை பெறலாம். இதற்கு, நிச்சயமான வருமானமும் கிடைக்கும். இது உங்கள் நீண்டகால நிதி திட்டங்களை நிர்வகிக்க, வரிவிலக்குடன் கூடிய சிறந்த வழியாக இருக்கிறது.

தகுதியுள்ளவர்கள் யார்?

• இந்த வரிவிலக்கை பின்வரும் அனைவரும் பெறலாம்:

- தனிநபர்கள்.
- ஹிந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUFs).
- நிறுவனங்கள், LLPs மற்றும் மற்ற நிறுவனங்கள்.

• கீழ்க்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், வருமான வரி சட்டம், 1961 இன் படி, நீண்டகால சொத்துகள் (உதாரணமாக நிலம் அல்லது கட்டிடங்கள், குறைந்தபட்சம் 24 மாதங்கள் வைத்திருந்தவை) விற்பனையில் ஏற்படும் மூலதன லாபத்திற்கு, 54EC பிரிவின் கீழ் வரிவிலக்கு கிடைக்கும்:

- விற்பனை தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் முழு லாபமும் தகுதி பெற்ற பாண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்.
- இந்த முதலீட்டை குறைந்தது 5 ஆண்டுகள் வைத்திருக்க வேண்டும்.
- இந்த 5 ஆண்டுகள் முழுவதும் பாண்டுகளை விற்பது, பணமாக மாற்றுவது, கடனுக்காக அடமானமாக வைப்பது ஆகியவை செய்யக் கூடாது. இதை மீறினால், பெற்ற வரிவிலக்கு ரத்து செய்யப்படும்.
- குறிப்பு: ஆண்டுக்கு 5.25% வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஏன் கேப்பிடல் கெயின் பாண்டுகளை தேர்வுசெய்ய வேண்டும்?

• **வரிவிலக்கு** - விற்பனை லாபத்தை இந்த பாண்டுகளில் மீண்டும் முதலீடு செய்வதால் வரிவிலக்கு பெறலாம்.

• **அதிக முதலீட்டு வரம்பு** - ஒவ்வொரு நிதியாண்டிலும், ஒரு PAN எண்ணிற்கு ₹ 50 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

• **வட்டி வீதம்** - ஆண்டுக்கு 5.25% வட்டி வழங்கப்படுகிறது.

தகுதி பெற்ற பாண்டுகள்

இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டிற்கு தகுதியான பாண்டுகள்:

- RECL (ரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட்).
- IRFC (இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷன் லிமிடெட்).
- PFCL (பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்).

வட்டி வழங்கும் நாட்கள்

- RECL - ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30.
- IRFC - ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15.
- PFCL - ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31.

இந்த தேதிகளில் ஆண்டுக்கொரு முறை வட்டி வழங்கப்படும்.

எளிதாக புரிந்து கொள்ள ஒரு உதாரணம்

நீங்கள் ஒரு சொத்தை விற்று ₹ 30 லட்சம் நீண்டகால மூலதன லாபம் பெற்றதாகக் கொள்ளுங்கள். இந்த லாபத்தில் வரி செலுத்த வேண்டாமென்றால், அதை 6 மாதத்திற்குள் கேப்பிடல் கெயின் பாண்டுகளில் முழுமையாக ₹ 30 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இதனால், அந்த தொகையில் நீங்கள் எந்த மூலதன லாப வரியும் செலுத்த தேவையில்லை.

மூலதன லாப பாண்டுகளில் முதலீடு செய்வது, உங்கள் லாபத்தை சரியாக நிர்வகிக்கவும், ஒரு நிலையான வருமானத்தை உறுதி செய்யவும் உதவும் அறிவார்ந்த வழியாகும். உங்கள் வரி திட்டத்தையும் நிதி திட்டத்தையும் சிறப்பாக பயன்படுத்த இதை ஒரு வாய்ப்பாகக் காணுங்கள்.

Snippets



- The centre has initiated the country's first auction for Potash mining in Rajasthan's Hanumangarh district. Initially planned over 32.47 sq.km. With good scope to set up fertilizer units, which will reduce the import dependence.
- The Indian Council for Medical Research [ICMR] made a trial run of transporting sensitive biomaterials - in this case human corneas, between Sonipat & Jhajjar and New Delhi. The distance between the cities was covered in 40 minutes by drones which otherwise would take 150 minutes by road.
- While SUV constituted 55% of the total sales during the financial year with fresh sales records for the 3rd year in a row, the domestic passenger vehicle sales showed just single digit growth.
- In a move to boost its production capacity, Maruti Suzuki's Board approved the establishment of a third plant at Haryana's Kharkhoda. The new facility will add up to 2.5 lakh vehicles per year to the company's output at a cost of ₹ 7,410 crore. This is over and above the second plant under construction (set to produce another 2.5 lakh units annually). In 2024, Maruti Suzuki achieved a significant milestone by producing over 20 lakh vehicles in a calendar year for the first time in its history.
- GE Aerospace has delivered the first of 99 'F404-IN20' engines to Hindustan Aeronautics Limited (HAL) for the Tejas Light Combat Aircraft Mk 1A.
- Indian coffee exports went up by 40% to over \$1.54 billion in Apr 2024 -Feb 2025.
- Tata AutoComp, Tata Consultancy Services, Tata Technologies, and Tata Electronics have quietly become global suppliers to Tesla.
- NRI Deposits rose by 41% to \$14.30 billion for April 2024 - Jan 2025 from \$10.60 billion during the same period in FY 2023-24. The Total outstanding NRI deposits stood at \$161.69 billion (around ₹ 14 lakhs crores) as of Jan 2025. The US overtook UAE to become top remittance source (27.70%), followed by UAE at 19.20%. The Advanced Economies (USA ,UK, Singapore, Canada and Australia) now account for half of remittances to India. The GCC nations UAE, Saudi, Kuwait, Qatar, Oman and Bahrain accounted for 37.90%. The major recipient states of remittances are Maharashtra, Kerala and TN . The outward Remittances under LRS dropped by 8.64% to \$25.06 billion from \$27.42 billion.
- In a strategic initiative prompted by the late chief of defence staff (CDS) Gen. Bipin Rawat, the Doon university has taken up the responsibility to start teaching Mandarin (Chinese) to school students of class 11th & 12th in 15 government schools in Uttarakhand. This will help creating a pool of citizens with the language skills to tap into Chinese & hinterland markets and also help in addressing the national security interests (for intelligence activities).
- Starlink the satellite Internet service provider promoted by Mr. Elon Musk is all set to enter India again, this time in partnership with two fierce competitors - Airtel and Jio. This will greatly benefit the remote areas in accessing high bandwidth Internet service, where wired connection will be unviable. This will also increase dependable Internet bandwidth and increase penetration, thereby considerable improve education, job and entrepreneurship opportunities to people in remote nook and corner areas, and has a potential to put such rural areas on par with metros. The company may face a spectrum usage charge (SUC). This tax, along with the existing 8% licence fee, could be around 3% of adjusted gross revenue.
- IndusInd Bank is facing issues wherein its integrity of reporting is in question. The fact that a few senior executives sold their shares ahead of these findings, remain a proof of poor reporting standards. The bank deciding to transfer highly rated corporate loans to peer banks such as ICICI and Federal Bank reflects its liquidity challenges (a small run on its deposits). The recent challenges with recovery of loans and increasing distressed assets is beginning to reflect.

துணுக்குகள்




- ராஜஸ்தானின் ஹனுமான்கர் மாவட்டத்தில் நாட்டின் முதல் பொட்டாஷ் சுரங்க ஏலத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது. இது ஆரம்பத்தில் 32.47 சதுர கிலோமீட்டர் பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. உரம் உற்பத்தி நிலையங்களை அமைக்க சிறந்த வாய்ப்பு இருப்பதால், இது இறக்குமதியை குறைக்க உதவும்.
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி மற்றும் (ICMR), அதிகக் கவனத்துடன் கையாள வேண்டிய உயிரியல் மாதிரிகளை (தற்போது, மனித கண் திசுக்கள்), ட்ரோன்கள் மூலம் சோனிபட், ஜஜ்ஜர் மற்றும் டெல்லி இடையே கொண்டு செல்லும் சோதனை முயற்சியை மேற்கொண்டுள்ளது. சுமார் 150 நிமிடங்கள் எடுக்கும் சாலைப் பயணத்தை, ட்ரோன்கள் 40 நிமிடங்களில் முடித்தன.
- கடந்த நிதியாண்டில் SUV வகை வாகனங்கள் மொத்த விற்பனையில் 55% பங்கைப் பெற்றன, இது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக புதிய விற்பனைச் சாதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், உள்நாட்டு பயணியர் வாகன விற்பனை வளர்ச்சி சுமாராக ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருந்தது.
- உற்பத்தித் திறனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மருதி சுசுகியின் இயக்குநர் குழு ஹரியானாவின் கார்கோடாவில் மூன்றாவது தொழிற்சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த புதிய தொழிற்சாலைக்கான முதலீடு ₹ 7,410 கோடியாகும். இது தற்போது கட்டிடம் அமைப்பில் இருக்கும் இரண்டாவது தொழிற்சாலையைத் தவிர, புதியதாக கட்டப்படவிருக்கிறது (இரண்டாவது தொழிற்சாலையும் ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகன உற்பத்தி திறன் கொண்டது). 2024 ஆம் ஆண்டில், மருதி சுசுகி தனது வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஆண்டுக்குள் 20 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்த முக்கிய சாதனையை அடைந்துள்ளது.
- புது ஏரோஸ்பேஸ், தேஜஸ் லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் Mk1A மாடலுக்காக ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்டிற்கு (HAL) வழங்க வேண்டிய 99 'F404-IN20' என்ஜின்களில் முதல் என்ஜினை வழங்கியுள்ளது.
- 2024 ஏப்ரல் முதல் 2025 பிப்ரவரி மாதம் வரை இந்தியாவின் காபி ஏற்றுமதி 40% அதிகரித்து \$1.54 பில்லியனைத் தாண்டியுள்ளது.
- டாடா ஆட்டோகாம்ப், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா டெக்னாலஜீஸ் மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவை, ஆர்பாட்டமின்றி, அமைதியாக, டெஸ்லாவின் உலகளாவிய வழங்குநர் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளன.
- 2024 ஏப்ரல் முதல் 2025 ஜனவரி வரை, NRI வைப்புத் தொகைகள் 41% உயர்ந்து \$14.30 பில்லியனாக இருந்துள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது \$10.60 பில்லியன் மட்டுமே இருந்தது. ஜனவரி 2025 வரையில் மொத்த நிலுவையிலான NRI வைப்புகள் \$161.69 பில்லியனாக (சுமார் ₹14 லட்சம் கோடி) உள்ளன. அமெரிக்கா தற்போது 27.70% பங்களிப்புடன், இந்தியாவுக்கு அதிக பணமாற்றம் அனுப்பும் நாடாக UAE-யை முந்தியுள்ளது. UAE 19.20% பங்களிப்புடன் இரண்டாவது

இடத்தில் உள்ளது. மேம்பட்ட பொருளாதாரங்களான அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தற்போது இந்தியாவுக்கான மொத்த பணமாற்றங்களில் பாதிப் பங்கைக் கொண்டுள்ளன. ஐசிசி நாடுகளான UAE, சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஓமான் மற்றும் பஹ்ரைன், அனைத்தும் சேர்ந்து 37.90% பங்களிக்கின்றன. அதிக பணமாற்றங்களை பெறும் மாநிலங்கள் மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகும்.

- மறைந்த பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ராவத் முன்முயற்சி எடுத்த முக்கிய உத்தியை அடிப்படையாகக் கொண்டு, உத்தரகாண்ட் மாநிலத்தின் 15 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாண்டரின் (சீன மொழி) பயிற்சி வழங்க டூன் பல்கலைக்கழகம் முன்வெடுத்துள்ளது. இது, சீனா மற்றும் அதன் உட்பகுதிகளில் உள்ள சந்தைகளை அறிந்து பயன்படுத்தக்கூடிய மொழித் திறன் வாய்ந்த மனித வளத்தை உருவாக்க உதவும். மேலும், இது தேசிய பாதுகாப்பு நலன்களை (உளவுத்துறை நடவடிக்கைகள்) நிவர்த்தி செய்வதிலும் உதவுகிறது.
- எலான் மஸ்க் தலைமையில் இயக்கப்படும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவை வழங்கும் நிறுவனமான ஸ்டார்லிங்க், தற்போது இந்தியாவில் அறிமுகமாகத் தயாராகி வருகிறது. இந்த முறை, முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஐயோவுடன் கூட்டணி அமைத்து இந்திய சந்தையில் மீண்டும் நுழையவுள்ளது. நாட்டின் பின்தங்கிய மற்றும் தொலைதூர பகுதிகளில், வயருடைய இணைப்புகள் சாத்தியமில்லாத சூழலில், உயர்தர இணைய சேவையை வழங்க இது மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். மேலும், நம்பகமான இணைய வசதியை உருவாக்கி, கல்வி, பணி மற்றும் தொழில் முயற்சி வாய்ப்புகளை கணிசமாக உயர்த்தும். இதன் மூலம், கிராமப்புறங்களும் மாநகரங்களைப் போலவே பல வாய்ப்புகளைப் பெறும் நிலைக்கு வரக்கூடிய அடித்தளம் உருவாகும். அதே நேரத்தில், ஸ்டார்லிங்கிற்கு ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணம் (SUC) விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய 8% உரிமக் கட்டணத்துடன் சேர்ந்து, சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் சுமார் 3% வரி சுமையைக் கொண்டிருக்கலாம்.
- இண்டஸ்ட்ரீஸ் வங்கியின் நம்பகமான தகவல்தொலைப்பு நடைமுறைகள் சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்த நிலையில், சில முத்த நிர்வாகிகள், இச்சிக்கல்கள் வெளிவருவதற்கு முன்னரே தங்களுடைய பங்குகளை விற்பனை செய்தது, வங்கியின் தகவல்தொலைப்பு குறைபாடுகளை வெளிப்படையாகக் காட்டுகிறது. மேலும், உயர் தர மதிப்பீடு பெற்ற கம்பெனி கடன்களை, ஐசிஐசிஐ மற்றும் ஃபெடரல் வங்கி போன்ற சக வங்கிகளுக்கு மாற்றும் முடிவை வங்கி எடுத்திருப்பது, அதன் பணப்புழக்கப் பற்றாக்குறையை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், கடன்கள் மீட்டெடுப்பதில் நீடித்த சிக்கல்கள் மற்றும் அதிகரித்து வரும் நெருக்கடியில் உள்ள சொத்துகள், வங்கியின் நிதிநிலையின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.

- Foreign portfolio investor (FPI) inflows into the bonds market in India hit a record high of ₹ 1.66 lakh crores, aided by India's inclusion into global debt index.
- The Net Foreign Direct Investment (FDI) dropped to \$1.4 billion for period April 2024 - Jan 2025 from \$11.50 billion a year ago.
- The Rupee has rallied back to ₹ 85.5 vs US\$ from the lows of ₹ 87.63 in early March, due to FII inflow, fresh inflows from intercompany borrowings, corporate profit repatriation and exporters encashing on the high \$ prices and primarily the constant intervention of RBI at lower levels. This will help in reducing the cost of oil imports and will have anti-inflationary impact on the economy.
- The food prices have moderated a little bit after the agricultural season.
- With the world still in a haze unable to come to a conclusion on the impact of the American tariffs, a mixed trend with respect to growth possibilities in major economies, and looming job losses due to use of AI, investors are advised continued caution in investing in small caps and companies with poor governance. Investors can consider increasing allocation to debt through Arbitrage Fund of Funds with an objective to encash any unfolding opportunities.



- இந்தியா உலக கடன் குறியீட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, பத்திர சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் (FPI) ரூ.1.66 லட்சம் கோடியாக அதிகரித்து புதிய சாதனை படைத்துள்ளன.
- ஏப்ரல் 2024 முதல் ஜனவரி 2025 வரை நேரடி வெளிநாட்டு முதலீடு (FDI) \$11.5 பில்லியனிலிருந்து \$1.4 பில்லியனாக குறைந்துள்ளது.
- மார்ச்சின் தொடக்கத்தில் ரூ.87.63 ஆக இருந்த ரூபாய் மதிப்பு, தற்போது \$1க்கு ரூ.85.5 ஆக உயர்ந்துள்ளது. இது வெளிநாட்டு முதலீடு, நிறுவன இடையே கடன்கள், லாப மீட்டெடுப்புகள் மற்றும் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளால் ஏற்பட்டது. இதனால் எண்ணெய் இறக்குமதி செலவு குறையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்தும்.
- விவசாய பருவத்திற்கு பிந்தைய நிலையில், உணவுப் பொருட்களின் விலை சற்றளவு சமநிலையை எட்டியுள்ளது.
- அமெரிக்காவின் சுங்கக் கொள்கைகளின் விளைவுகள் இன்னும் தெளிவாகாத நிலையில், முக்கிய பொருளாதாரங்களின் வளர்ச்சி தெளிவற்ற நிலைக்குள்ளாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவால் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் முதலீட்டாளர்கள் சிறு நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வளர் வாய்ப்பு உள்ள சந்தை நிலைகளில் லாபம் காணும் நோக்கத்தில், முதலீட்டாளர்கள் கடன் சார்ந்த நிதி திட்டங்களில் (Arbitrage Fund of Funds) முதலீட்டின் பகுதியை அதிகரிக்க பரிசீலிக்கலாம்.





Risk Mitigation & Financial Planning

Suite 304, Challamall, Door # 11/11A,
Sir Theyagaraya Road, T.Nagar, Chennai - 600 017.
Phone : +91 78100 27636 / Email : contact@purplepond.in

www.purplepond.in

FIXED DEPOSITS

INSURANCES

MUTUAL FUNDS

PMS

BONDS, NCD

WILLS

**CHENNAI ♦ COIMBATORE ♦ HYDERABAD
KUMBAKONAM ♦ SALEM ♦ TRICHY**

Disclaimer

All information contained in this document has been obtained by Purplepond from sources believed by it to be accurate and reliable. Although reasonable care has been taken to ensure that the information herein is true, such information is provided 'as is' without any warranty of any kind, and Purplepond or its affiliates or group companies and its respective directors, officers, or employees in particular, makes no representation or warranty, express or implied, as to the accuracy, suitability, reliability, timelines or completeness of any such information. All information contained herein must be construed solely as statements of opinion, and Purplepond, or its affiliates and its respective directors, officers, or employees shall not be liable for any losses or injury, liability or damage of any kind incurred from and arising out of any use of this document or its contents in any manner, whatsoever. Opinions expressed in this document are not the opinions of our holding company, Purplepond, and should not be construed as any indication of credit rating or grading of Purplepond for any instruments that have been issued or are to be issued by any entity.